

Date: August 21, 2023

The National Stock Exchange of India Limited, Exchange Plaza, Bandra-Kurla Complex, Bandra (E), Mumbai 400 051 Symbol: FIVESTAR BSE Limited
Listing department,
First floor, PJ Towers,
Dalal Street, Fort Mumbai 400 001
Scrip code: 543663

Dear Sir/Madam,

Sub: Newspaper Publication -Notice of 39th Annual General Meeting

In terms of the provisions of Regulation 30 & 47 of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015, please find enclosed the newspaper clippings of 39th Annual General Meeting of the Company scheduled to be held through electronic mode [Video conference (VC)/ Other Audio Visual Means (OAVM)] on Saturday, September 16, 2023 at 11.00 AM (IST), published in English newspaper -Business Standard on August 21, 2023, and Regional (Tamil) newspaper - Makkal Kural on August 21, 2023.

This information is also available on the Company's at https://fivestargroup.in/

Please take the same on record

Thanking You,

For Five-Star Business Finance Limited

Shalini Baskaran
Company Secretary & Compliance Officer

INVITATION FOR BINDING BIDS FOR ACQUISITION OF 3,00,800-SERIES III, VI, XIII, XIV PREFERENCE SHARES OF MICROFIRM CAPITAL PRIVATE LIMITED HELD BY CELICA DEVELOPERS PRIVATE LIMITED TO ELIGIBLE ENTITIES

REDUCED RESERVE PRICE				
Particulars	Reduced Reserve Price (INR)			
46,250 -7% Series III Redeemable Cumulative Preference Shares	13,17,00,000			
23,850 - 0.1% Series VI Redeemable Non- Cumulative Preference Shares	5,03,00,000			
1,25,000 - 8% Series XIII Redeemable Cumulative Preference shares	22,80,00,000			
1,05,700 - 10% Series XIV Redeemable Cumulative Preference Shares	19,00,00,000			

Last date for submission of Binding Bid and necessary documents, including payment of Refundable Participation Fee of Rs. 1,00,000/- (Rupees One Lakh Only), is 30th August, 2023 by 17:00 hours. Binding Bid shall be submitted in sealed envelope by way of physical copies addressed to:

Kind Attn: Mr. Debjit Adak, Assistant Vice President, Sumedha Fiscal Services Limited, Address: 8B Middleton Street, 6A Geetanjali Apartment, Kolkata- 700071. Bidder may also submit electronic copy of Bid (password protected) via ema

to mcpl@sumedhafiscal.com For more information, please visit http://www.sumedhafiscal.com/. In case

of clarifications, please contact Mr. Debjit Adak at 9830472697 or mcpl@sumedhafiscal.com

All other terms and conditions as mentioned in Invitation dated

FIVE STAR

Five-Star Business Finance Limited

CIN: U65991TN1984PLC010844

Regd. Office: New No.27, Old No.4, Taylor's Roed, Kilpauk, Chennai - 600010

www.fivestargroup.in | Email ID: secretary@fivestargroup.in | Phone No.: 044-46106200 NOTICE OF THE 39[™] ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that the 39th Annual General Meeting ("AGM") of the members of Five-Star Business Finance Limited ("the Company") will be held

through electronic mode [Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM")] without the physical presence of the members at a common venue, on Saturday, September 16, 2023 at 11:00 AM IST to transact the businesses, as set out in the Notice of the AGM ("Notice") in compliance with the applicable provisions of the Companies Act. 2013 and the Rules made thereunder and the Securities and Exchange Board of India ('SEBI') (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with General Circular No. 14/2020 dated April 08, 2020, Circular No.17/2020 dated April 13, 2020, Circular No. 20/2020 dated May 05, 2020, Circular No. 02/2021 dated January 13, 2021, Circular No. 21/2021 dated December 14, 2021, Circular No. 2/2022 dated May 05, 2022 and Circular No.10/2022 dated December 28, 2022 issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars") and SEBI Circular No SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021 SEBI/HO/DDHS/DDHS Div2/P/CIR/2021/697 dated December 22, 2021, SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 and SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 05, 2023 ("SEBI Circulars").

Accordingly, in compliance with the MCA & SEBI circulars, Notice of AGM along with the Annual Report for FY 2022-23 will be sent only through electronic mode to those nembers whose e-mail addresses are registered with the Company/Depository Participants (DP), or Registrar & Share Transfer Agent viz. Kfin Technologies Limited ("RTA") and will also be available on the Company's website i.e. www.fivestargroup.com and the website of Stock Exchanges viz. BSE limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com.

Members can attend and participate in the AGM only through VC/OAVM. The procedure and instruction for joining AGM through VC/OAVM will be provided in the Notice of the AGM. Members attending the meeting through VC/OAVM shall be counted for the purpose of reckoning quorum under Section 103 of the Companies Act, 2013. Members holding shares in demat mode are requested to register their email address and mobile number with their depository participants. Members holding shares in physical form and who have not registered their email ids are requested to register their email address and mobile number with RTA at einward.ris@kfintech.com or may directly register their particulars by accessing the link https://ris.kfintech.com/clientservices/mobilereg/ mobileemailreg.aspx. Alternatively, members may send a request letter along with Form ISR-1 (available in https://ris.kfintech.com/) providing email address, mobile number, self-attested copy of PAN to KFIN Technologies Limited Unit: Five-Star Business Finance Limited, Selenium Tower B, Plot 31 & 32, Nankramguda, Serillingampally, Hyderabad - 500032.

The Company is providing remote e-voting facility to all its members to cast their votes on all the resolutions which are set out in the Notice of the AGM. Members have the option to cast their vote on any resolutions using the remote e-voting facility or e-voting during the AGM. Detailed procedure for remote e-voting / e-voting during the AGM for all the members (including the members holding shares in physical form / whose email addresses are not registered with DPs/Company/RTA) will be provided in the Notice of the AGM.

For Five-Star Business Finance Limited

Date: August 19, 2023 Place: Chennai

Shalini Raskaran Company Secretary & Compliance Officer

KEMP

KEMP & COMPANY LIMITED

Regd. Office: 5th Floor, DGP House, 88C, Old Prabhadevi Road, Mumbai - 400 025 CIN: L24239MH1982PLC000047 TEL: 022 66539050 FAX: 022 66539089

Email: kemp-investor@kempnco.com WEB: www.kempnco.com NOTICE OF THE 142^{MD} ANNUAL GENERAL MEETING

NOTICE is hereby given that the 142rd Annual General Meeting ("AGM") or Kemp & Company Limited ("the Company") will be held on Friday, 15th September, 2023, at 5:00 p.m. IST through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") in compliance with circulars issued by the Ministry of Corporate Affairs ("MCA") vide General Circular Nos. 14/2020. 17/2020. 20/2020.02/2021. 21/2021. 02/2022 and 10/2022 dated April 8, 2020, April 13, 2020, May 5, 2020, January 13, 2021, December 14, 2021, May 5, 2022 and December 28, 2022, respectively (collectively referred to as 'MCA Circulars'), to transact the Ordinary and Special Business as set out in the Notice of AGM.

In compliance with provisions of the above MCA circulars, the Companies Act, 2013 ("Act") and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations"), the notice of the AGM along with the Annual Report 2022-23 shall be sent only by electronic mode to those Members whose email addresses are registered with the Company/ Depositories. Members may note that the Notice and Annual Report 2022-23 will also be available on the Company's website www.kempnco.com, website of the Stock Exchange i.e. BSE Limited at www.bseindia.com and on the website of NSDL https://www.evoting.nsdl.com. Members can attend and participate in the AGM through VC / OAVM only. Members attending the AGM through VC / OAVM shall be counted for the purpose of reckoning the augrum under Section 103 of the Act.

The Company is providing remote e-voting facility ("remote e-voting") to all its members to cast their votes on all resolutions set out in the notice of the AGM. Additionally the Company is providing the facility of voting through e-voting system during the AGM ("e-voting"). The remote e-voting period commences on Tuesday, 12th September, 2023 at 9:00 a.m. (IST) and ends on Thursday, 14th September, 2023 at 5:00 p.m. (IST). During this period. Members holding shares either in physical form of in dematerialized form, as on Thursday, 7th September, 2023 i.e. cut-off date, may cast their vote electronically. The e-voting module shall be disabled by NSDL for voting thereafter. Those Members, who will be present in the AGM through VC / OAVM facility and have not cast their vote on the Resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting system during the AGM

Detailed procedure for remote e-voting, attending the AGM through VC/OAVM and e-voting for all members is provided in the Notice of the AGM.

If your Email ID is already registered with the Company/Depository, login details fo e-voting are being sent on your registered email address.

In case you have not registered your email id, please follow the below instructions for obtaining Annual Report and user id/password for e-voting.

Demat

Send a request by filing Form ISR-1 along with relevant proofs to Link Intime Holding India Private Limited at Unit: Kemp & Company Limited, C 101, 247 Park, LBS Marg, Vikhroli (West), Mumbai 400083 or by mailing the scan copies of the documents, duly signed, from their email id registered with Link Intime at rnt.helpdesk@linkintime.co.in. Format of Form ISR-1 is available on the RTA website at https://web.linkintime.co.in/admin/DownloadFiles /W-Link ISR-1_%20Request%20form%20for%20Registering%20Pan, Bank.KYC_.pdf and on Company's website at https://www.kempnco.com/ updates-for-shareholders/FORMFOR.pdf

Please contact your Depository Participant (DP) and register your email

Holdina address and bank account details in your demat account, as per the process advised by your DP For KEMP & COMPANY LIMITED

Karan Gudhka Date: 21st August, 2023 Company Secretary

PUBLIC NOTICE

Essar Power Transmission Company Limited (EPTCL) has filed Petition 187/MP/2023 in the Central Electricity Regulatory Commission (CERC) under Section 79 (1) (c), (e) and (k) read with 17 (3) and 18 of the Electricity Act, 2003 and Regulation 19 of the Central Electricity Regulatory Commission (Procedure, Terms and Conditions for grant of Transmission License and other related matters) Regulations, 2009,seeking inter alia certain amendments to the interstate transmission licens (bearing No. 4/Transmission/CERC) dated 08/04/2008.

. Details of Proposed Amendment EPTCL has filed aforesaid application for amendment of the Transmission Licens

 a. Stage II asset shall be demerged to Essar Transco Ltd. (ETL) (100% wholly owned subsidiary of EPTCL) through a NCLT approved scheme. Thereafter, ETL will ultimately be owned by Adani Transmission Ltd. (ATL) which currently has numerous subsidiaries with transmission licensees.

b. LILO will be removed from EPTCL's license, after which EPTCL proposes to transfer LILO to Essar Power Ltd. (EPOL) or its subsidiary, since no license is required any longer for the LILO.

c. Stage I assets shall be retained by EPTCL.

Reasons for seeking the alterations and modifications The aforesaid amendments are being sought in public interest and in the light of the

purpose for the original grant of the Transmission License. A copy of the application filed by the Applicant is available at: https://essarmarkets my.sharepoint.com/:b://g/personal/rishabh_vaishwanar_essarmarkets_onmicrosoft_com/EXm6OS4CEmNPrJUps-k57oEB_Fi0MHAhqO2Cd8mUlvSEPA?e=hNSnLu The same is also available for inspection at the office of the applicant's counsel at MSA Partners, D-246, Defence Colony, New Delhi, 110024 from 2:00 PM to 5:00 PM

Any suggestion to the proposal for alteration and modifications made in the application may be submitted to the Secretary of the Central Electricity Regulatory Commission within one month of publication of this Notice.

@ GEECEE VENTURES LIMITED

CIN-L24249MH1984PLC032170

Regd. Office: 209-210, 2nd Floor, Arcadia Building, 195, Variman Point, Mumbai 400021. Telephone: 022-4019 8600, Fax: 022- 40198650, E-mail Id: geecee.investor@gcvl.in Website: www.geeceeventures.com

NOTICE OF THE THIRTY NINE (39[™]) ANNUAL GENERAL MEETING

NOTICE is hereby given that the Thirty Ninth (39th) Annual General Meeting ("AGM") of GeeCee Ventures Limited ("Company") will be held on Friday, September 15, 2023 at 04:00 PM IST via Video Conference / Other Audic Visual Means ("VC/OAVM") in compliance with applicable provisions of the Companies Act, 2013 ("ACT") read with General circular Nos. 14/2020 17/2020, 20/2020, 39/2020, 2/2021, 02/2022 and 10/2022 dated April 8 2020, April 13, 2020, May 5, 2020, December 31, 2020, January 13, 2021 May 05, 2022 and December 28, 2022 respectively, issued by the Ministry of Corporate Affairs ("MCA"), Securities and Exchange Board of India ("SEBI") circular no. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021 and circular No. SEBI/HO/CFD/CMD2 /CIR/P/2022/62 May 13. 2022 and SEBI (Listing Obligations and Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") to transact the business as set out in the notice convening the ("AGM").

In compliance with the MCA Circulars and SEBI Circulars, the Notice of the AGM along with the Integrated Annual Report for the financial year 2022-23 will be sent only by e-mail to those members whose email addresses are registered with the Company/ Depositories Participants ("DP's")/ Registra and Share Transfer Agent viz. Link Intime India Private Limited ("RTA").

The Notice of the AGM and the Integrated Annual Report for the financia vear 2022-23 will also be made available on the website of the company a www.geeceeventures.com, website of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and on the website on the service provider engaged by the Company i.e. National Securities Depository Limited ("NSDL") at www.evoting.nsdl.com

Members can attend and participate in the ("AGM") only through ("VC/OAVM") the details of which are provided by the Company in the Notice of the ("AGM") Accordingly, please note that, no provision has been made to attend and participate at the 39th AGM of the Company by members in person. Members attending the Meeting through ("VC/OAVM") shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013.

Manner of registering/updating email addresses to receive Notice of AGM along with Integrated Annual Report:

In case members who have not registered their e-mail address are requested to register the same in respect of shares held in electronic form with the Depository through their Depository Participant(s) ("DP's") and in respect of shares held in physical form by writing to the Company's Registrar and Share Transfer Agent ("RTA"), Link Intime India Private Limited, C-101 247 Park, L.B.S. Marg, Vikhroli (West), Mumbai- 400 083 or may write to Company Secretary at geecee.investor@gcvl.in

In case of any queries write an email at evoting@nsdl.co.in or contact NSDL team Anubhav at the following Tel no.: 022 - 4886 7000 and 022 - 2499 7000 who will also address the grievances connected with the voting by electronic means. Members may also write to the Company Secretary at the above mentioned email address or the registered office address.

The procedure and instructions for joining ("AGM") through ("VC/OAVM") and detailed procedure and instructions for casting votes through remote e voting or e-voting during the AGM for all Members (including the Member holding shares in physical form/ whose email addresses are not registered with the ("DPs")/("Company")/("RTA") are stated in the Notice

For GeeCee Ventures Limited

Place : Mumbai Dated : August 19, 2023

Dipyanti Jaiswar Company Secretary

MRF LIMITED

CIN:L25111TN1960PLC004306 Regd. Office: No. 114, Greams Road, Chennai 600 006 Tel.:044-28292777, Fax: 91-44-28295087 Email:mrfshare@mrfmail.com, Website: www.mrftyres.com

NOTICE OF POSTAL BALLOT

Members are hereby informed that pursuant to provisions of Section 108 and Section 110 and other applicable provisions, if any, of the Companies Act, 2013 (the Act) read with Rule 20 and Rule 22 of Companies (Management and Administration) Rules, 2014, as amended read with the General Circular Nos. 14/2020 dated 8" April, 2020, 17/2020 dated 13" April 2020, 22/2020 dated 15" June, 2020, 33/2020 dated 28" September 2020, 39/2020 dated 28" September 2020, 39/2020 dated 23" June, 2021 20/2021 dated 24" dated 24" June, 2021 20/2021 dated 24" dated 24" June, 2021 20/2021 dated 24" dated 24" dated 24" June, 2021 20/2021 dated 24" dated 24" dated 24" June, 2021 20/2021 dated 24" da 2020, 39/2020 dated 31" December, 2020, 10/2021 dated 23" June, 2021 20/2021 dated 8" December, 2021, 3/2022 dated 5" May, 2022 and 11/2022 dated 28" December, 2022 issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars"), and Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, ("Listing Regulations") (including any statutory modification(s) or re-enactment(s) thereof for the time being in force and as amended from time to time), the Company has on Saturday, 19" August, 2023 sent the electronic copies of Notice of Postal Ballot along with Explanatory Statement to all Members of the Company, who have registered their e-mail address with the Company / Depositories as on Friday, 11 August, 2023 being the cut-off date for seeking the approval of the members, in respect of the Special Resolutions contained in the Notice of Posta Ballot dated 3rd August, 2023 by voting through electronic means ('remote e-voting') only. The Board of Directors vide its Resolution passed on 3rd August, 2023 appointed Mr. N C sarabeswaran (Membership No: 009861) Senior Partner, Messrs. Jagannathan & sarabeswaran, Chartered Accountants, as the Scrutinizer for conducting the postal ballot through the e-voting process in a fair and transparent mannel

In accordance with the provisions of the MCA Circulars, Members can vote only through ne remote e-voting process. Members whose names appear on the Register of Members/List of Beneficial Owners as on Friday, 11" August, 2023 will be considered for the purpose of E-Voting and voting rights shall be reckoned on the paid up value of equity shares registered in the name of the shareholders as on that date. A person who is not a Member on the cut-off date shall treat this notice for communication purpose only. The physical copies of the Notice, postal ballot forms and pre-paid Business Reply Envelopes are not being sent to Members for this Postal Ballot. Members are requested to provide their assent or dissent through e-voting only.

The Company has appointed National Securities Depository Limited (NSDL) fo The Company has appointed National Securities Depository Elimited (NSDL) for facilitating e-voting to enable the Members to cast their votes electronically. Members are requested to note that E - voting period will commence on Monday, 21* August, 2023 at 9.00 a.m. and end on Tuesday, 19th September, 2023 at 5.00 p.m. The e-voting module shall be disabled by NSDL for voting thereafter.

Members may please note that the Postal Ballot Notice is available on the Com website at www.mrftyres.com, websites of the Stock Exchanges i.e. BSE Limited (BSE) and National Stock Exchange of India Limited (NSE) at www.bseindia.com and www.nseindia.com respectively, and on the website of NSDL at https://insdl.co.in/. Members who do not receive the Postal Ballot Notice may download it from the above

The result of the Postal Ballot will be declared on or before 5.30 p.m. on Wednesday 20th September, 2023 at the Registered Office of the Company. The results of the Postal Ballot will be displayed at the Registered Office of the Company and also posted on the Company's website: https://www.mrftyres.com/investor-relations/postal-ballot & NSDI -voting website www.evoting.nsdl.com besides being communicated to the Nationa Stock Exchange of India Limited and BSE Limited where the Company's shares are

Members holding shares in physical mode and who have not updated their ema addresses with the Company are requested to update their email addresses by writing to the Company at mrshare@mrfmail.com along with the copy of the signed request letter mentioning the name and address of the member, self-attested copy of the PAN card, mentioning the name and address of the member, self-attested copy of the PAN card, and self-attested copy of any document (eg.: Driving License, Election Identity Card, Passport) in support of the address of the member. Members holding shares in dematerialised mode are requested to register/update their email addresses with relevant Depository Participants. In case of any queries / difficulties in registering the e mail address, members may write to mrfshare@mrfmail.com.

In case of any query pertaining to e-voting, Members may refer to the Frequently Aske Questions (FAQs) for shareholders and e-Voting user manual for shareholders available at the download section of www.evoting.nsdl.com or call on Toll Free No.: 1800-222-990 or send a request at evoting@nsdl.co.in. Any query or grievance connected with the remote e-voting may be addressed to Ms. Pallavi Mhatre, Senior Manager, NSDL, 4th Trade World, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Low Parel, Mumbai 400 013. Email: evoting@nsdl.co.in, 1800 1020 990 /1800 224 430.

Place: Chennai Date: 19th August, 2023

For MRF LIMITED S.DHANVANTH KUMAR Company Secretary





NOTICE INVITING TENDER Al Engineering Services Limited invites bids for following tender having duration of 1 years Tender No. Tender Description Tender for Group Mediclaim Services for Permanent employee of AIESL for FY 2023-24

Date of Pre-bid Meeting | 22-08-2023 For further details regarding tender documents, visit our website https://www.aiesl.in/Tender.aspx

07-09-2023

Closing Date

ABHEY OSWAL

Oswal Greentech Limited

CIN: L24112PB1981PLC031099 Corporate Office: 7th Floor, Antriksh Bhawan, 22, Kasturba Gandhi Marg, New Delhi-110001

INFORMATION REGARDING 41st ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCING/ OTHER AUDIO-VISUAL MEANS

NOTICE is hereby given that the 41st Annual General Meeting ("AGM") of Oswal Greentech Limited ("the Company") is scheduled to be held on Thursday, September 21, 2023 at 12.30 P.M.(IST) through Video Conferencing ('VC') and Other Audio-Visual Modes ('OAVM') facility to transact the businesses as set out in the Notice of AGM. Ministry of Corporate Affairs (MCA) vide circular Nos. 10/2022, 03/2022, 02/2021, 20/2020,14/2020, and 17/2020 dated December 28, 2022, May 5, 2022, January 13, 2021, May 5, 2020, April 8, 2020 and April 13, 2020 respectively (MCA Circulars) and Securities and Exchange Board of India (SEBI) vide circular No. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 and SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated January 5, 2023, May 13, 2022, January 15, 2021 and May 12, 2020 respectively (SEBI Circulars) have permitted the holding of AGM through

In compliance with the aforesaid circulars and the applicable provisions of the Companies Act. 2013 ("the Act") and the Rules made thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the 41st AGM of the Company is scheduled to be held through VC/OAVM.

In accordance with the aforesaid circulars, electronic copies of the Notice of AGM and the Annual Report of the Company for the financial year 2022-23 will be sent only through email to those Members whose email addresses are registered with the Company or the Depositories/ Depository Participant(s). Members may please note that these documents will also be available on the Company's website (www.oswalgreens.com), Stock Exchange website -BSE Limited (www.bseindia.com) and National Stock Exchange of India Limited (www.nseindia.com) and the website of NSDL (Agency for providing e-voting facility) at www.evoting.nsdl.com. Members can attend and participate in the AGM through VC/ OAVM facility only. Members attending the meeting through VC/OAVM shall be counted for the purpose of reckoning the quorum as per section 103 of the Companies Act, 2013. The instructions for ioining the AGM are provided in the notice of the AGM.

The Company is providing remote e-voting facility ("Remote evoting") to all its members to cast their votes on all resolutions as set out in the notice of the AGM. Additionally, the Company is providing the facility of voting through e-voting system during the AGM ("e-voting"). Detailed procedure for remote e-voting/ evoting is provided in the Notice of the AGM.

Members holding shares either in physical form or in dematerialised form, as on cut-off date i.e., Thursday, September 14, 2023 may cast their vote electronically on the Businesses, as set out in the Notice of the 41st AGM through electronic voting system ("remote e-voting") of National Securities Depository Limited ("NSDL"). All the members are informed that:

The businesses, as set out in the Notice of the 41st AGM, will be transacted through voting by electronic means;

The remote e-voting will commence on Monday, September 18, 2023 (9:00 AM) (IST) and will end on Wednesday,

September 20, 2023 (5:00 pm) (IST) (both days inclusive). The cut-off date, for determining the eligibility to vote through remote e-voting or through the e-voting system during the 41st AGM, is September 14, 2023.

Any person, who becomes member of the company after sending the Notice of the 41st AGM by email and holding shares as on the cut -off date i.e., September 14, 2023, may obtain the login ID and password by following the instructions as mentioned in the notice of 41st AGM or sending a request to NSDL at evoting@nsdi.co.in. However, if he/she is already registered with NSDL for remote e-voting, then he/she can use his/her existing user id and password to cast their vote.

Members may note that : a) the remote e-voting module shall be disabled by NSDL after the aforesaid date and time for voting and once the vote on resolution is cast by the member, he/she shall not be allowed to change it subsequently; b) the members who have cast their vote by remote e-voting prior to the 41st AGM may participate in the 41st AGM through VC/OAVM facility but shall not be entitled to cast their vote again through the evoting system during the 41st AGM, c) the members participating in the 41st AGM and who had not cast their vote by remote e-voting, shall be entitled to cast their vote through e-Voting system during the 41st AGM; and d) a person whose name is recorded in the Register of Members or in Register of Beneficial Owners maintained by the depositories as on the cutoff date only shall be entitled to avail the facility of remote evoting, participating in the 41st AGM through VC/OAVM facility and e-voting during the 41st AGM;

The login credentials for casting votes through remote e-voting/ e-voting shall be made available to the Members through email. Members who do not receive email or whose email addresses are not registered with the Company/ Depository Participant(s) may generate login credentials by following instructions given in the Notes to Notice of the AGM. The same login credentials may also be used for attending the AGM through VC/OAVM. Manner of registering / updating email addresses:

(a) Members holding shares in physical mode, who don't have registered/updated their email addresses with the Company, are requested to send the scanned copy of the following documents by email to the Company at oswal@oswalgreens.com or to our registrar and share

admin@skylinerta.com (i) A signed request letter mentioned their name, folio no. share certificate number, complete address, email id and mobile number: and

transfer agent (RTA) at compliances@skylinerta.com or

(ii) Scanned copy of Self-attested PAN card.

Members holding shares in dematerialised mode, who have not registered/updated their email id with Depository Participant(s), are requested to register/update their email id with their relevant Depository Participant(s).

The Register of Members and the Share Transfer Books of the Company will remain closed from Friday, September 15, 2023 to Thursday, September 21, 2023 (both days inclusive) for annual closing and determining the entitlement of the Members, if any,

Members are requested to carefully read all the notes set out in the Notice of the AGM including the instructions for attending the AGM, manner of casting vote through remote e-voting/e-voting during the AGM. Please write to the secretarial department of the Company at cs@oswalgreens.com in respect of queries regarding aforesaid. For Oswal Greentech Limited

Place: New Delhi Date: August 19, 2023

Sonal Malhotra Place: New Delhi **Company Secretary**



STATE BANK OF INDIA cal Head Office, Tilak Marg, C-Scheme, Jaipur (Raj.)-302005

State Bank of India, proposes to demolish the existing structure and construc B+G+3 building at own premises at Churu Collectorate Branch. The estimated cost of the work is Rs. 2.77 Crore. Prequalification (PQ) sealed Applications are invited from all eligible contractors for the aforesaid work. For detailed Applications and eligibility criteria, please visit Bank's website www.sbi.co.in under procurement news section. The last date for submission of Prequalification Applications at our office is 21.09.2023 upto 3 pm. Partially completed and different format other than prescribed format applications will not be accepted. Bank reserves the right to accept or reject to any/all offers without assigning any reasons there of.

Assistant General Manager (Premises & Estate)

Oswal Agro Mills Limited

CIN: L15319PB1979PLC012267 Corporate Office: 7th Floor, Antriksh Bhawan,

22, Kasturba Gandhi Marg, New Delhi-110001 INFORMATION REGARDING 43rd ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCING/ **OTHER AUDIO-VISUAL MEANS**

NOTICE is hereby given that the 43rd Annual General Meeting ("AGM") of Oswal Agro Mills Limited ("the Company") is scheduled to be held on Thursday, September 21, 2023 at 03.00 P.M. (IST) through Video Conferencing ("VC")/ Other Audio-Visual Means ("OAVM") facility to transact the businesses as set out in the Notice of AGM. Ministry of Corporate Affairs (MCA) vide circular Nos. 10/2022, 03/2022, 02/2021, 20/2020, 14/2020 and 17/2020 dated December 28, 2022, May 5, 2022, January 13, 2021, May 5, 2020, April 8, 2020 and April 13, 2020 respectively (MCA Circulars) and Securities and Exchange Board of India (SEBI) vide circular No. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4, SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62, SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 and SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated January 5, 2023, May 13, 2022, January 15, 2021 and May 12, 2020 respectively (SEBI Circulars) have permitted the holding of AGM through VC/OAVM.

In compliance with the aforesaid circulars and the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and the Rules made thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the 43rd AGM of the Company is scheduled to be held through VC/OAVM.

In accordance with the aforesaid circulars, electronic copies of the Notice of AGM and the Annual Report of the Company for the financial year 2022-23 will be sent only through email to those Members whose email addresses are registered with the Company or the Depositories/ Depository Participant(s). Members may please note that these documents will also be available on the Company's website (www.oswalagromills.com), Stock Exchange website -BSE Limited (www.bseindia.com) and National Stock Exchange of India Limited (www.nseindia.com) and the website of NSDL (Agency for providing e-voting facility) at www.evoting.nsdl.com. Members can attend and participate in the AGM through VC/ OAVM facility only. Members attending the meeting through VC/OAVM shall be counted for the purpose of reckoning the quorum as per section 103 of the Companies Act, 2013. The instructions for joining the AGM are provided in the notice

The Company is providing remote e-voting facility ("Remote evoting") to all its members to cast their votes on all resolutions as set out in the notice of the AGM. Additionally, the Company is providing the facility of voting through e-voting system during the AGM ("e-voting"). Detailed procedure for remote e-voting/ evoting is provided in the Notice of the AGM.

Members holding shares either in physical form or in dematerialised form, as on cut-off date i.e., Thursday, September 14, 2023 may cast their vote electronically on the businesses, as set out in the Notice of the 43rd AGM through electronic voting system ("remote e-voting") of National Securities Depository Limited ("NSDL"). All the members are informed that:

The businesses, as set out in the Notice of the 43rd AGM, will be transacted through voting by electronic means;

The remote e-voting will commence on Monday, September 18, 2023 at 09:00 A.M. (IST) and will end on Wednesday, September 20, 2023 at 05:00 P.M. (IST).

The cut-off date, for determining the eligibility to vote through remote e-voting or through the e-voting system during the 43rd AGM, is September 14, 2023.

Any person, who becomes a member of the company after sending the Notice of the 43rd AGM by email and holding shares as on the cut -off date i.e., September 14, 2023, may obtain the login ID and password by following the instructions as mentioned in the notice of 43rd AGM or sending a request to NSDL at evoting@nsdl.co.in. However, if he/she is already registered with NSDL for remote e-voting, then he/she can use his/her existing user id and password to cast their vote.

Members may note that : a) the remote e-voting module shall be disabled by NSDL after the end date and time for remote e-voting and once the vote on resolution is cast by the member, he/she shall not be allowed to change it subsequently; b) the members who have cast their vote by remote e-voting prior to the 43rd AGM may participate in the 43rd AGM through VC/OAVM facility but shall not be entitled to cast their vote again through the evoting system during the 43rd AGM, c) the members participating in the 43rd AGM and who had not cast their vote by remote e-voting, shall be entitled to cast their vote through e-Voting system during the 43rd AGM; and d) a person whose name is recorded in the Register of Members or in Register of Beneficial Owners maintained by the depositories as on the cutoff date only shall be entitled to avail the facility of remote evoting, participating in the 43rd AGM through VC/OAVM facility and e-voting during the 43rd AGM;

The login credentials for casting votes through remote e-voting/ e-voting shall be made available to the Members through email. Members who do not receive email or whose email addresses are not registered with the Company/ Depository Participant(s) may generate login credentials by following the instructions given in the Notes to Notice of the AGM. The same login credentials may also be used for attending the AGM through VC/OAVM.

Manner of registering / updating email addresses:

(a) Members holding shares in physical mode, who don't have registered/updated their email addresses with the Company, are requested to send the scanned copy of the following documents by email to the Company at oswal@oswalagromills.com or to our registrar and share transfer agent (RTA) at compliances@skylinerta.com or admin@skylinerta.com:

(i) A signed request letter mentioned their name, folio no. share certificate number, complete address, email id and

mobile number; and (ii) Scanned copy of Self-attested PAN card.

(b) Members holding shares in dematerialised mode, who have not registered/ updated their email id with Depository Participant(s), are requested to register/update their email id with their relevant Depository Participant(s).

The Register of Members and the Share Transfer Books of the Company will remain closed from Friday, September 15, 2023 to Thursday, September 21, 2023 (both days inclusive) for annual closing and determining the entitlement of the Members,

Members are requested to carefully read all the notes set out in the Notice of the AGM including the instructions for attending the AGM, manner of casting vote through remote e-voting/e-voting during the AGM. Please write to the secretarial department of the Company at cs@oswalagromills.com in respect of queries

For Oswal Agro Mills Limited

Govind Surya Singh Company Secretary



regarding aforesaid.

'நீட்' ரத்தாகும் வரை போராட்டம் ஓயாது: முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்

'நீட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் உண்ணாவிரத நடைபெற்றது.

தேர்வு ரத்தாகும் வரை எங்களின் இந்தப் போராட்டம் முதலமைச்சர் என்று மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

'நீட்' தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பாரதீய ஜனதா கட்சி அரசையும் (பா.ஜ.க.), தமிழ்நாடு கவர்னரையும் கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் மதுரையை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மாணவர்களின் மருத்துவக்கல்லூரி கனவைச்சிதைக்கும் 'நீட்' தேர்வைரத்து செய்யாத மத்திய அரசைக் கண்டித்தும், அதற்குத் துணைபோகும் ஆணவம் கவ**ர்**னரை பிடித்த கண்டித்தும் தி.மு.க.வின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட அறப்போராட்டம்

மணமக்களின் குடும்பத்தினர் உள்ளனர்.

கடன்தாரர்கள் மற்றும் உத்தரவாததாரர்கள் பெயர் மற்றும் முகவரி

தருவிது மனை எண்.3 ஜி2 வீரராகவன் தெரு, அண்ணா நகர்

எச்எல் காலனி, பம்மல் காஞ்சீபுரம், சென்னை 600075

(ரூபாய் ஐம்பத்தைந்து லட்சத்து முப்பத்தொன்பது

மற்றும் 17/08/2023 அன்று முதல் எதிர்கால வட்டி

லட்சத்து தொள்ளாயிரத்து பதினெட்டு மட்டும்)

மொத்த நிலுவைத் தொகை: ரூ.55,39,918/–

விஷ்ணப்ரியா (உடன் கடன்காார்)

மற்றும் கட்டணங்களுடன்

மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 'நீட்' தேர்வை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையானது அரசியல் கோரிக்கையல்ல, கல்விக் குறிப்பாக, அதிலும் கல்வியை சமத்துவக் விரும்பும் அனைவரது கோரிக்கை. தேர்வை விலக்க வேண்டும் 'நீட்' கோரிக்கையானது தி.மு.க. அரசியல் கட்சியின் என்ற கோரிக்கையல்ல, அனைத்து மக்களின் கோரிக்கையாகவும் இன்று இருக்கிறது.

'நீட்' தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் எதிர்த்தது நாம் சிலர்தான். ஆனால் இன்று இத்தேர்வின் கொடூரத் தன்மையை அனைவரும் அறிந்து விட்டார்கள். அதனால்தான் கட்சி எல்லைகளைக் கடந்து இத்தேர்வுக்கு எதிரான முழக்கம் நாடு முழுவதும் கிளம்பி வருகிறது. இவர்களது ஆதரவையும் சேர்த்து இப்போராட்டம் வெளிப்படுத்திவிட்டது.

மிக உறுதியாகக் கூறுகிறேன், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பங்கெடுக்கும் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்றால், 'நீட்' தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது என்ற உறுதியை நான் அளிக்கிறேன். ஒன்றியத்தின் புதிய ஆட்சியில் 'நீட்' தேர்வு நிச்சயம் இருக்காது என்பதை, தேர்தல் வாக்குறுதியாகவே அளிக்க வைப்போம். அந்த வலிமையும் உறுதியும் தி.மு.க.வுக்கு உண்டு. இப்படி ஒரு வாக்குறுதியை அண்ணா அதன் கூட்டணிக் தி.மு.க.வும் கட்சியான பா.ஜ.க.வும் தர முடியுமா?

சென்னையில் நடைபெற்ற நடிகர் அஜய்ரத்னத்தின் மகன் விஷ்வேஷ்

ரத்னம்– வைஷாலி தன்ராஜ் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன் மற்றும்

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்

கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும்

கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம் 2002ன் கீழ் ('சட்டம்') இ–ஏல விற்பனை குறித்த பொது அறிவிப்பு

கீழே குறிப்பிடப்பட்டுள்ள கடன்தாரர்/உடன் கடன்தாரர் பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்('BHFL')க்கு கீழே விவரிக்கப்பட்டுள்ள அசையா சொத்தை அடமானம் வைத்துள்ளார் என்று இதன் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. SARFAESI சட்டம் 2002 மற்றும் அங்குள்ள விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் மேற்கூறிய அசையா சொத்து ('பாதுகாக்கப்பட்ட சொத்து/சொத்து') கையகப்படுத்தப்பட்டது. கீழே

விவரிக்கப்பட்டுள்ளபடி BHFLக்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகை, பொருந்தக்கூடிய வட்டி, கட்டணங்கள் மற்றும் செலவுகள் போன்றவற்றை பெறுவதற்காக பாதுகாக்கப்பட்ட சொத்து பொது ஏலத்தின் மூலம் விற்கப்படும். கடனீட்டுச் சொத்து மீதான உரிமை (அமலாக்க) விதிகள், விதி எண் உ மற்றும் 9ன் கீழ் (இனிமேல் விதிகள் என குறிப்பிடப்படுகிறது) பாதுகாக்கப்பட்ட சொத்து விற்பனை மற்றும் **"எங்கே இருக்கிறதோ அதுபோல்", "எதுவா**க

இருந்தாலும்", "எப்படி இருந்தாலும்" மற்றும் "ஆதாரம் இல்லாத" அடிப்படையில்" 22.09.2023 அன்று ஏலம் நடைபெறும். மற்றும் அதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

1. இ – ஏலத் தேதி மற்றும் நேரம் 2. டேவணித் தொகை டெபாசிட் சமர்ப்பிக்க கடைசித் தேதி 3. சொத்தை பார்வையிடும் தேதி மற்றும் நேரம்

முகல் மகியம் 12:00 மணி வரை வாம்பற்ற

முதல் உத்தும் 2000 2000 5 நிமிட நீட்டிப்புடன் 2. KYC உடன் EMD சமர்ப்பிப்பதற்கான

கடைசி தேதி: 21/09/2023 மாலை 5:00

3. பார்வையிடும் தேதி: 22/08/2023 முதல்

20/09/2023 ഐ ആ ആ പ്രക്ക

மணி வரை. (இந்திய நேரப்படி)

அசையா சொத்து குறித்த விவரம்: பிளாட் எண் G2 தரைத் தளம், 850 சதுர அடி பரப்பளவைக் கொண்ட குடியிருப்பு பிளாட் மற்றும் 351 சதுர அ நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு நிலம், "ஸ்டார் என்கிளேவ்", மனை எண் 3, வீரராகவன் தெரு, இந்துஸ்தான் லீவர் காலனி, அண்ணா நகர், சர்வே என

o/15, ஆலந்தூர் தாலுகா, பம்மல் கிராமத்தில் அமைந்துள்ளது மற்றும் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் தாலுகாவில் அமைந்துள்ளது மற்றும் ரல்லைகள் வருமாறு வடக்கில்: மனை எண்.4, ச.எண்.20/16, தெற்கில்: மனை எண்.2, ச.எண்.20/14, கிழக்கில்: 20 அடி சாலை இப்போது வீரராகவல்

ுதரு, மற்றுகு, மன்ன எண்.1.2. போது ஏலத்தின் விதிமுறைகள் மற்றும் நீபந்தனைகள் பின்வருமாறு: ▶ பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் லியிடெட்டிற்கு .தற்போதைய அல்லது எதிர்கால வில்லங்கங்களை அறிந்தோ அறியாமலோ "எங்கே இருக்கிறதோ அதுபோல்", "எதுவாக இருந்தாலும்", "எப்படி இருந்தாலும்" மற்றும் "ஆதாஸ் இல்லாத" அடிப்படையில் பொது எலம் நடத்தப்படுகிறது. ♦ குறைந்துடட்ச விலைக்கு கீழே பாதுகாக்கப்பட்ட செத்து விற்கப்படாது. ♦ ஏல விற்புமை இணையதாளுள் முலம் ஆன்லைவில் நகட்பெறும் ♦ இ-லைம் https://bn/suckns.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 22, 2023 அன்று காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை தலா 5 திமிட வரம்பற்ற

இ-லை நாடுப் (Particus Const.in கறை இணையதாகத்தல் செப்டம்பா 22, 2023 அன்று கலை 11.100 மணி முதல் மத்யம் 12.30 மணி வரை தலா 6 நம்படம்பா 22, 2023 அன்று கலை 11.100 மணி முதல் மத்யம் 12.30 மணி வரை தலா 6 நம்பட வரம்பற்ற தீட்டப்புட்டன் நடைபெறும். அங்கீகிக்கப்பட்ட அதிகளிக்கு தெரித்த மற்றும் தகவலின்படி, செத்துக்கள் மீது எத்த வில்லங்கமும் இல்லை. கங்வாரவிறும், விருப்பமுள்ள ஏலராள்கள் எதேனும் உரிவை கோல்கள், கட்டணங்கள், நிலுவைத் தொகைகள், வில்லங்கங்கள் குறித்து தங்களுடைய சுயாதின் விசாறணைகளை மேறிகள்ள வேண்டும் மற்றும் அவர்களின் ஏலத்தைச் சுமர்ப்பிப்பதற்கு முன் செத்தின் உரிமை. வில்தீரணம் அளவீடு குறித்து திருப்திப்படுவது அவசியமகும். செத்தில் எதேனும் முரண்படு இருத்தால், எலத்தை சுமர்ப்பித்த நளிலிருந்து அனைத்து எதிர்கலை வழி வகைகளுக்கும் பங்கேற்கும் எலதார் மட்டுமே பொறுப்பாவார். செத்து மீதனை கட்டணங்களினில்லங்கங்கள் அல்லது வேறு எந்த விஷயத்திலும் ஏலத்தை சமர்ப்பித்த பிறகு விற்பகைக்கு வைக்கப்பட்டுள்ள செத்து மீது எத்தவிதமான உரிமை கோல்களும் ஏற்கப்படாது.

மாட்டன. வீற்பணைமானது SAFFAES எட்டம் 2002 மற்றும் அதன் விதிகளின் கீழ் பரித்துரைக்கப்பட்ட விதிகள்/திபத்தனைகளுக்கு உட்பட்டது. லைத்தை சமாப்பிப்பதற்கு முன் (அ) உரிகமை மற்றும் இணைப்பு ஆவணங்கள் மற்றும் (ஆ) செத்தை ஆய்வு செய்து, பாதுகாக்கப்பட்ட செத்து மற்றும் விவரக்குறிப்பு குறித்து தங்களைத் திருப்திப்படுத்தி கொள்வது ஏலதாள்களின் பொறுப்பாகும். ஆய்கிககை வளகத்திற்குள் நுறைவதற்கு முன். ஆர்வமுள்ள வங்குபவர் அவர்களின் அடையாளம். முகவரி மற்றும் தொடர்பு விவரங்களை பதிவேட்டில் வழங்குவது அவசியம், இது அவர்களின் கையொடங்கதின் கீழ் செத்தில் நுழைவதையும்

முக்கிர் மந்நும் தொட்டி வளங்களை பத்கட்டில் வழக்குவது அவசையட்டனு அசாசனான கையைப்பற்றன. அர சொற்றை நாடியாகுட்டு உற்றப்படுத்துகிறது.
விருப்புமுள்ள எலதார்கள் தங்கள் ஏலங்களை இளங்டி உடன் இணையதனம் மூலம்: https://banksuctoris.in—ல் சுமர்ப்பிக்க வேண்டும். (https://banksuctoris.in—ல் சியர்ப்பும் கடவுக்கிறன் கடவுக்கின் இடிய அருவர் இருவர் இடிய விரும் இருவர் இருவர் இருவர் இருவர் இருவர் இருவர் அருவர் இருவர் இருவர் இருவர் இருவர் இருவர் இருவர் இருவர் அருவர் அருவர் இருவர் இருவர் இருவர் அருவர் இருவர் இருவர் இருவர் இருவர் இருவர் அருவர் இருவர் இருவர் இருவர் இருவர் இருவர் இருவர் இருவர் இருவர் அருவர் இருவர் அருவர் அருவர் வைதர்கள் வென்றம். இருவர் இ

அலுவலகம்: செரிப்ரம் ஐடி பார்க், பி2 கட்டிடம், 5வது தளம், கல்யாணி நகர், புனே, மகாராஷ்டிரா 411014 டிசிம் பைனான்ஜ் லிமிடெட், 5வது தளம், யூனிட் எண். 508, டெல்டா விங், ரஹேஜா டவர்ஸ், அண்ணா சாலை, சென்னை – 600 002 விவரங்கள்: பெயர் : D. தனசேகர், மின்னஞ்சல் முகவரி: d hanasekar.d @bajajfinserv.in, மொமைல் எண்: 8689189048/9952333227

ரிசர்வ் விலை 2. சொத்துக்கான டேவணித் தொகை டெபாசிட், 3. ஏல அதிகரிப்பு

(ரூபாய் முப்பத்து மூன்று லட்சம் மட்டும்) டேவணித் தொகை டெபாசிட்:

நடுத்தர, மருத்துவக்கல்வி மாணவர்களின் கனவைச் சிதைப்பதுதான் பா.ஜ.க.வின் உண்மையான நோக்கம். எதிரானவர்களைப் ஊழலுக்கு போல நடித்துக் கொண்டு, தனியார் பயிற்சி நிறுவனங்கள் கோடிகளில் பச்சைக்கொடி பா.ஜ.க. கொண்டிருப்பது மத்திய ஆட்சி. இவர்களது ஊழல் சி.ஏ.ஜி. வண்டவாளங்கள்தான் அறிக்கையில் சிரிப்பாய் சிரிக்கிறதே! நாற்காலி காப்பாற்றப்பட்டால்...

. தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொழிக்கவும், அப்பாவி மக்களை மத்திய பா.ஜ.க. நசுக்கவும் அரசால் நடத்<u>த</u>ப்படும் அண்ணா தி.மு.க.வின் ஆட்சிக்காலம் ஆரம்பக் அடிமை காலத்திலேயே எதிர்த்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. பா.ஜ.க.வின் பாதம்தாங்கிகளான அடிமை அண்ணா தி.மு.க. கூட்டம், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா மத்திய திருப்பி *அ*னுப்பப்பட்ட தகவலையே சட்டமன்றத்திற்குச் சொல்லாமல் பொத்திக்கிடந்தது. தங்களது நாற்காலி காப்பாற்றப்பட்டால் போதும் யார் நாசமானால் என்ன என்று நினைத்து

தரையில் விழுந்து கிடந்தார்கள். அரியலூர் அனிதா முதல்…

அனிதா தொடங்கி குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் வரை ஏராளமான மாணவர்களின் உயிரைக் குடித்த 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும் எங்களது போராட்டம் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராடிய நாங்கள், அமைய இருக்கும் புதிய ஒன்றிய ஆட்சியின் மூலமாக வலியுறுத்தி 'நீட்' தேர்வை ரத்து செய்ய வைப்போம்.

பொறுத்தவரையில், நான் நம்பிக்கை இழக்கவில்லை. 'நீட்' என்பது ஏதோ மாற்ற முடியாத அரசியலமைப்புச் சட்டமல்ல. அரசியலமைப்புச் சட்டத்தையே காலில் போட்டு மிதித்தவர்கள் மத்திய பா.ஜ.க.வினர். எனவே, 'நீட்' தேர்வும் ரத்தாகும். அதனை ரத்து செய்ய வலியுறுத்தும் உண்ணாநிலைப் அறப்போராட்டத்தை மிகச் சிறப்பாக நடத்திய இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மாணவரணிச் செயலாளர் எழிலரசன், மருத்துவரணிச்செயலாளர்

டாக்டர் எழிலன் ஆகியோருக்கும் இதில் பங்கெடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் போராட்டம் நமக்கு உறுதியை மேலும் ஏற்படுத்தி இருக்கிறது. 'நீட்' தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெ கு தூரத் தில்

இவ்வாறு கூறியுள்ளார்.

BEFORE THE HON'BLE I ADDL FAMILY COURT AT CHENNAI HMOP No. 945 of 2023

Rathika, W/o.Dhamodharan D/o.Ravi Block No. 109, Door No. 36, Ezhil Nagar, TNSCB Colony, Perumbakkam, Chennai-600131 ..Petitioner

S.Dhamodharan, S/o.Subramani, Block No. 37, Door No. 785. 3rd Street, Vyasarpadi, Chennai – 600 039. ...Respondent

S.Dhamodharan. S/o.Subramani Block No. 37, Door No. 785 2nd Floor, Nehru Nagar 3rd Street, Vyasarpadi. Chennai - 600 039

Please take notice that in HMOP No. 945 of 2023. The Hon'ble ADDL FAMILY Court at Chennai was pleased to order notice to you on 16.08.2023, returnable by 18.09.2023. Kindly appear before the Hon'ble I Addl family court at 10.15 am on 18.09.2023 in person or through a council without fail or else the matter will be decided in your absence

Party in Person

IN THE COURT OF XXth ADDITIONAL CITY
CIVIL JUDGE, O.S.No. 700 of 2023

Karunamoorthy ..Defendant

K.Kannappa Valliappan Karunamoorthy, S/o. Sri.Kanappa Valliappan, Flat No.6E, Shanthi Colony, Door No.3, Thillaiyadi Valliammam Street.

Saligramam, Chennai – 600093 Please take notice that the above O.S.No.700 of 2023. nds posted for hearing 19.09.2023, before the Hon'ble Judge, at XXth Additional City Civil Court, Chennai. You are hereby requested to appear in person or through pleader on 19.09.2023 at 10.30 a.m., failing which the matter will be decided on your absence by setting you an exparte. This notice being caused

pursuant to the court order dated 18.08.2023. A.P.Loganathan

சென்னையில் மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

செப்டம்பர் 3 முதல் காஞ்சிபுரத்தில் இருந்து சுற்றுப்பயணம்

சென்னை, ஆக.21 முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

செப்டம்பர் மாதம் 3–ந் தேதி முதல் காஞ்சிபுரத்தில் இருந்து சுற்றுப்பயணம் இருப்பதாக அவர் மேற்கொள்ள தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் தனது அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நேற்று மாலை கூட்டி இருந்தார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் நடைபெற்றது.

ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்*துக்*கு அணியின் அவைத்தலைவரான அமைச்சர் முன்னாள் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் ஓ.பன்னீர்செல்வம் நி*ர்*வாகிகளான அணியின் வைத்திலிங்கம், வெல்லமண்டி ஜே.சி.டி.பிரபாகர், நடராஜன், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் <u>மற்று</u>ம் மாவட்ட செயலாளர்கள் கல<u>ந்து</u>கொண்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியின் சட்ட விதிகளை யார் பறித்தாலும் எதிர்த்து கேட்பதற்குதான் யுத்தத்தை தொடங்கி 2வது தர்ம திருச்சியில் இருக்கிறோம். நாம் ு எழுச்சியுடன் நடத்திய மாநாடு டெல்லியே இருந்தது. நம்மை திரும்பி பார்த்தது. இந்த கூட்டம் மூலம் தொண்டர்கள் நம் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதை நிருபித்து காட்டினோம்.

வருகிற காலம் தேர்தல் காலமாக இருக்கிறது. நமக்கு பொறுப்புகள் 'பூத்' கமிடடிகள வேண்டும் கிளை இருக்கிறது. அமைக்கப்பட நிர்வாகிகள் கழகங்களுக்கு வேண்டும். அமைப்பு ரியமிக்கப்பட நிர்வாகிகளை ஒரு



நீங்கள் (மாவட்ட மாதத்துக்குள் செயலாளர்கள்) நியமிக்கவேண்டும். ஒன்றரை கோடி உறுப்பினர்களை சேர்த்து விட்டோம் என்று அவர்கள் (எடப்பாடி பழனிசாமி) பொய்யான பரப்புகிறார்கள். சட்டமன்றம், நாடாளுமன்றம் என எந்த தேர்தல் வந்தாலும் வெல்லப் போவது நாம்தான். தானாகவே அண்ணா தி.மு.க. நம்மிடம் வந்து தானாகவே போவது சேரும். நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த போகிறோம். தொண்டர்கள், மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை முறையாக விசாரிக்காத திமுக அரசுக்கு எதிராக ஓபிஎஸ் அறிவித்து நடத்திய ஆர்ப்பாட்டம், பெரும் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த அளவுக்கு பழனிசாமியின் மாநாடு பேசப்படவில்லை.

மதுரை மாநாடா அது ? நாட்களுக்கு முன்னால் தயாரித்த புளிசாதத்தை போட்டு இருக்கிறார்கள். நிர்வாக திறன் கூ

இருக்கிறார்கள்.

எடப்பாடி

பழனி சாமி

பதவிக்கு

D-34, வீளல் அபார்ட்மெண்ட்ஸ் 45, ஆர்.ஜி.தடானி மார் வோர்லி சீ பேஸ், மும்பை - 40001 ம்பேசி : 9333424521, மின்னஞ்சல் artandchetna@gmail.co

வந்த பின்னர் அண்ணா தி.மு.க. சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்தது. மண்டலத்திலேயே வெற்றி முடியவில்லை. 50 ஆண்டுகளாக வரலாறு படைத்த இயக்கத்தை படுபாதளத்தில் தள்ளிய எடப்பாடி பழனிசாமியை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆத்மாக்கள் மன்னிக்காது.

திருச்சியில் நாம் மண்டல மாநாடு இதில் நடத்தினோம். பாதிகூட மாநாட்டில் இல்லை. மதுரை நாம்தான் உண்மையான அண்ணா தி.மு.க. என்பதை வருகிற காலத்தில் நீங்கள்தான் உருவாக்க வேண்டும். காஞ்சீபுரம் செப்டம்பர் 3–ந் தேதி கூட்டத்தில் சந்திப்போம். முடிந்தவுடன் கூட்டம் மாவட்டங்களிலும் கூட்டம் நடத்தப்படும். அதன் பின்னர் மாநில மாநாடு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். 2026 தேர்தலில் ஓபிஎஸ்ஸை முதல்வராக்க அனைவரும்

	_ முறைப்ப இல்லாக	படுத்தும் தவர்கள்	பாடுபட வே செயலாளர்கள்	ன்டும் என மாவட்ட பேசினார்கள்.		
	8)	J				
	NOTICE are here affiliated as Sub Br	EUBLIC NOTICE IOTICE are hereby given that the below mentioned Sub Brokers / Authorised Person are no longer filliated as Sub Brokers / Authorised Person of Kotak Securitles Limited.				
I	Sub Broker/ Authorised Person Name	Trade Name	Exchange Registration Numbers of Sub Broker/ Authorised Person	Address of Sub Broker/ Authorised Person		
I	ANNAPOORANI	ANNAPOORANI	NSE - AP0291557171	B 53 5th Floor, Tnhb 606 Ambattur, Anna Nagar West Thirumangalam, Chennai-600040		
l	ARAVIND S	ARAVIND S	NSE - AP0291115451	New No 62, Ellaiyamman Koil Street, West Mambalam, Chennai-600033		
ı	ARUMUGASAMY	ARUMUGASAMY	NSE - AP0291431781	No 10 Second Floor, E B Colony 1st		
ı	S	S	BSE - AP01067301143842	Street, Poonnaiyarajapuram,		
ı			MCX - 154097	Coimbatore-641001		
	BABU RAO	BABU RAO	NSE - AP0291522241	S 1 Srinivasa Kanna 2, Subramanya Nagar Main Road, Near Bazulla Flyover Kodambakkam, Chennai- 600024		
	BALAJI E	BALAJI E	NSE - AP0291520701	173 West Street, Kiloy, Mayiladuthurai, Mayiladuthurai- 609202		
	CHITHRA RAJAGOPAL	CHITHRA RAJAGOPAL	NSE - AP0291466501	14 Rani Annadurai Street, Manthaiveli, Raja Annamalaipuram, Chennai-600028		
ı	DEEPAKRAJ	DEEPAKRAJ	NSE - AP0291109531	Plot No 41, Vishalatchi Avenue,		

ாட்க்குக் குறைவக இருக்கிக்கடாது) மற்றும் தேவையான ஆவனாங்கள் (வரிசை என்..5 இல் குறிப்பிடப்பட்டுள்ளது)) செப்டம்பர் 21, 2023 அன் ாமைனி வன அல்லது அதற்கு முன் கார்ப்பிக்க கேண்டும். பதிவு செய்யும் செயலமுறையை முரு முறைற செய்து, செத்தமாக பயனர் முகவரி மற்றும் கடவுக் உருவாக்கிய பிற்கு, இ-லை செயல்பட்டில் பாகேற்க குததியுடையவர் ஆவார், அது உரிய சரியர்ப்பு (அற்குல் அடுக்கிகிக்கப்பட் அ

முத்திரையிட்ட உறைபில் சுமைப்பெடப்பட வேண்டும். ஆன்லைன் இனட்ச தேலத்தின் பேது, எலத் தெலைகைய லை அதிகரிப்புத் தொகை (மேலே குறிப்பிட்டது) அல்லது அதன் மடங்குகளில் லைதார் அதிகரிக்கலாம் மற்றும் இ–ஏலத்தின் இறுதி நேரத்தின் கடைசி > நிமிடங்களில் லலம் விடப்பட்டால். மூடும் நேரம் தானாகவே > நிமிடங்களுக்கு தீட்டிக்கப்படும் (ஒவ்வொரு முறையும் இ–ஏல செயல்முறை முடிவடையும் வரை), இல்லையெனில், அது தானாகவே மூடப்படும். எலத்தின் முடிவில் அதிக மைத் தொகையை (ரிசங்க் விலைக்குக் குறைவாக இல்லை சாம்ப்பிக்கும் கலநார், தேவையான சரியார்ப்புக்குப் பிறகு, அங்க்கிக்கப்பட்ட அதிகளிரடுமிபுற் உடன் அடிவயரால் வெறிதாமண எலதாராக அறிவிக்கப்படுவார். செல்லுபடியாகும் பயனர் முகவரி (கடவுச்சொல் மற்றும் டிமாண்ட் டிரஃப்ட்,NEFT) RTICS மூலம் உறுதிகெய்யப்பட்ட இளம்டி செலுத்தும் வாங்குபவர்கள் மட்டுமே இ–ஏல

செயல்பாட்டில் பங்கேற்க தகுதியுடையவர்கள். ஆங்வமுள்ள ஏலதாள் ஒவ்வொரு செகத்தின் மீதும் குறிப்பிடப்பட்ட ஏல ஆவணங்களையும் 'இளம்டி (ரிசர்வ் விலையில் 10%–க்குக் குறைவாக இருக்கக்கூடாது) மற்றும் தேவையான ஆவணங்கள் (வரிசை எண்.5 இல் குறிப்பிடப்பட்டுள்ளது) செப்டம்பர் 21, 2023 அன்று மாலை

உருவக்கிய பிறகு, இ-எலக் செயல்பாட்டில் பங்கேற்க தகுதியுடையவர் ஆவார், அது உரிய சரிபார்ப்பு (ஆவணங்கள்) மற்றும்/அல்லது அங்கிக்கிக்கப்பட்ட அதிகளியின் ஒப்புதலுக்கு உட்பதனும்.
வற்றி பெற்ற லைதார், ஆபண் ஏற்றுக் கொண்ட பின்னர் அங்கிகிக்கப்பட்ட அதிகளி வெற்றி பெற்ற லைதாரை அறிவித்தவுடன், வாங்கும் தொகையில் 25% (ஏற்கணவே செலுத்தப்பட்ட முன் இரம்டி, சரிபெய்து பிறகு) டெயனிட் செய்ய மேண்டும், தவறினால் இரம்டி, ஆக் செலுத்திய பணம் பறிமுதல் செய்யப்படும். பஜுஜ் ஹவரின் வைண்டிய தொகையில் மீதமுள்ள 75% தொகையில் மீதமுள்ள 75% தொகையை வெற்றி பெற்ற எலதாரர் 15 தாட்களுக்குள் டெயனிட்ட செய்யப்பட வேண்டும், அய்வாறு கட்டத் தவறினால் ஏலதார் முற்கவிய தொகையில் மீதமுள்ள 75% தொக்கையும் திலையை மற்றுக்கென்னப்படது. மேலும், செத்து மறு லைத்திற்கு விடம்படும், மேலும் கட்டத் தவறியைல் தேலைக்கு மற்றும் மனு சலத்திறிலும் படிதேதைக் அது ஆக்கு தலில்லமை தாணக்கிய பறிமுதல் செய்யப்படும். மற்றும் மணத்தைத் திரும்பப் பெறுவதற்களை எத்த கோசிக்கையும் ஏற்றுக்கென்னப்படது. மேலும், செத்து மறு லைத்திற்கு விடம்படும், மேலும் கட்டத் தவறியவருக்கு செய்தது/தொகை தொடர்பாக சைதர்கள் கொடியிலும் மறு குக்கியவுள் மறிம் மறு சலத்திய மறிம் மறு சலத்திய கண்டிய மறியிக்கு மறியத்தில் அடியத்த தது இதில்லை.
பருக்கக்கப்பட்ட செத்தை விற்பது தொடர்பாக மைதார்கள் வெற்றி பெற்ற லைதார் டெய்குக்கிக்கப்பட்ட செத்தை விறக்கு அவகுக்கு தது இல்லை.
பருக்கக்கப்பட்ட செத்தை விற்பது தொடங்க கைத்து விறக்கிய மன் சிலக்கியவுள் அல்லது அதினரிக்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டமைக்கும், செல்படிய முதிகிய அரிய முதிகியவுக்கும் அறிம்படுக்கிய விலையில் முதிவிக்கு செலுத்த வேண்டும். பெற்றி மெற்ற லைதார் கட்டும் மேறிற்ற கோன்றும். கொறியில் படிய மைத்தில் விறவையில் பதிவு போன்றவற்றிறக்க கட்டனங்கை கடியன்றம். வெறிபியற்க கட்டனைக்கமாட்ட விதிகளின்படி, விறமைக் சன்றித்தின் விலையில் பதிவு போன்றவற்றிறக்க கட்டனங்கை ஏறுதிக்கையில். விறம் பெற்ற லைதார் கொறுவற்றிறக்கை கட்டனைக்கும், படியக்கையில், மறிம் மைக்கைக்கமாட்ட அடியத் அடியக்கியம் படுக்கியவர். மட்டியக்கிய விலைகள் மறிற்றுக்குக்கமாட் கட்கியைக்கும் மறிம் மறிம் மறிம் மறிம் மறிக்கிய விலையில் மறிம் மறிம் மறிம் மறிம் மறிம் மறிம் மறிம் மறிம் மறிம் மறிக்கிய விலைக்கும் மட்ட மட்டிய விறக்கிய விறக்கிய விறக்கும் விறக்கிய விறக்கிய விறக

வேண்டும், வெற்றி பெற்ற லைதார் பொருத்தக்கூடிய போக்குவரத்து, பதிவுக் கட்டணம், முத்திரைக் கட்டணம், வாகள், கட்டணம் பபானும் முற்றுந்துக்கென்வள்.
எத்தும் வில்லங்கங்களுக்கு உட்பட்டு செகத்தை விற்றால், வெற்றி பெற்ற எலதார்/வாங்குபவர், வட்டி, செலவு, செலவுகள் போன்றவற்றை உள்ளடக்கிய வில்லங்கத்திற்கு செலுத்தத் தேவையரை பணத்தை அங்கீளிக்கப்பட்ட அதிகாரிக்கு டெபசிட் செலயும் கேட்டுக்கு இருவையரை பணத்தை அங்கீளிக்கப்பட்ட அதிகாரிக்கு டெபசிட் செலயும் தேத்த தணகவே அடுத்த வேலை நாளுக்கு தீட்டிக்கப்படும். ஒரு வேளை போது லைம் நிறுத்தப்பட்டாலே. ஒத்திகைக்கப்பட்ட அல்லது மறுதிட்டமிடப்பட்டாலே , அத்த தேதி தணகவே அடுத்த வேலை நாளுக்கு தீட்டிக்கப்படும். ஒரு வேளை போது லலம் நிறுத்தப்பட்டாலே. ஒத்திகைக்கப்பட்டாலே அல்லது மறுதிட்டமிடப்பட்டாலே அல்லது நத்த செய்யப்பட்டாலே. நிரிட்டிக்கப்படும். இவரும் முறும் நிறும் நிறும் நிறும் அறுப்பட்டது.
இ-லைத்தில் படிக்குப்பதற்கு தங்கள் எலங்களை எனப்பிப்படுற்கு முன் செலுகராகள் திரும் அறுக்கப்படும். முறும் நிறும் நிறும் நிறும் நிறும் நிறும் நிறும் நிறும் நிறுக்கும் அறுப்பட்டிக்கும் அறும் மடிக்கும் மற்றம் நிறும் நிறும் நிறும் குறும் குறும் அருக்கப்படும். மூறும் நிறும் அறுக்கும் அறும் வருக்கப்படும். முறும் நிறும் அறுக்குக்கு முறு நிறும் அறுக்கு கொண்குகம் (இன்டிக்கும் இன் கடைக்கும் இன் கைகள் முக்கும் அறுக்கப்படும். அல்லது தேவை வழங்குனர் எந்தவொனு குறுந்தம் அடுக்கைக்குகம் இது இன்கைக்கும் இன்டுக்கும் இக்கும் இதிக்கைக்கும் இன் கடிக்கைக்கி முக கைக்கும் அடைத்திக்கும் இதிக்கப்படும். தறுக்க, மறுதானை ஒன்றையான அன்றையு நடநாளுளையும் பட மணைய வட்டத்து பெற்று கூறுக்கு வறுது வழுகையாடும் வடையாடும். அவர்கள் அத்தகைய குறிதிகையைத் தனிக்க முடியும் மற்றும் லைத்தில் வெற்றிகாமக யடக்கிற முடியும். அல்லது அனைத்து சலுகைகளையும் ஏற்கவோ அல்லது ஆதிகபட்ச ஆபர் மலத்தை ஏற்க அங்கீகரிக்கப்பட்ட அதிகளி கடமைப்பட்டவர் அல்ல, மேலும் ஏதேனும் அல்லது அனைத்து சலுகைகளையும் ஏற்கவோ அல்லது நிரகரிக்கவிலா அல்லது போது எலத்தை ஒத்தி வைக்கவோ/ ஐள்ளி வைக்கவோ/ ரத்து செய்யவோ அதற்களை முழு உரிமையும் அங்கீகரிக்கப்பட்ட அதிகளில் டு. அளசேகர்), பஜாஜ் ஹ வுசிங் பை வாள்ளல் லிமிடுட்

Email ID: secretary@fivestargroup.in | Phone No.: 044-46106200 39வது வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கான பொது அறிவிப்பு நிறுவனங்கள் சட்டம், 2013–ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள், செக்யூரிட்டிஸ் அன்ட் எக்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா செபி (பட்டியல் கடமைகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிமுறைகள், 2015 மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட (எம்சிஏ சுற்றறிக்கைகள்) ஏப்ரல் 08, 2020 தேதியிட்ட 14/2020 ബിസ്റ്റ് 13 2020 சுற்றறிக்கை எண்.17/2020, மே 05, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 20/2020, ஜனவரி 13, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 02/2021, டிசம்பர் 14, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.21/2021, மே 05, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.2/2022 மற்றும் டிசம்பர் 28, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.10/2022 மற்றும் மே 12, 2020 தேதியிட்ட செபி சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79, ஜனவரி 15, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11, டிசம்பர் 22, 2021 தேதியிட்ட SEBI/HO/DDHS/DDHS_Div2/P/CIR/2021/697, மே 13, 2022 தேதியிட்ட SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 மற்றும் ஜனவரி 05, 2023 தேதியிட்ட SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 (செபி சுற்றறிக்கைகள்) ஆகியவற்றுக்கு இணங்க வருடாந்திர பொதுக் கூட்டம் தெற்றுக்கொண்டு ஆன்பதைற்கான அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் (''அறிவிப்பு'') கூட்டுவதற்கான அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் குறித்து பரிவர்த்தனை மேற்கொள்ள உறுப்பினர்கள் பொதுவாக ஒரு இடத்தில் நேரடியாக பங்கேற்காமல் ஃபைவ்–ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ் லிமிடெட்டின் (''நிறுவனம்'') உறுப்பினா்களுக்கான 39வது வருடாந்திர பொதுக் கூட்டம் ("AGM") சனிக்கிழமை, செப்டம்பர் 16, 2023 அன்று காலை 11.00 மணிக்கு (இந்திய நேரப்படி) காணொளி காட்சி ("VC")/இதர ஆடியோ காட்சி முறையில் ("OAVM") நடைபெறும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

FIVE STAR

Business Finance Limited

ஃபைவ்−ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ் லிமிடெட்

CIN: U65991TN1984PLC010844

பதிவு அலுவலகம்: புதிய எண்.27, பழைய எண்.4,

டெய்லா்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 600010 Website: www.fivestargroup.in

நிறுவனங்கள் சட்டம், 2013, செபி பட்டியல் விதிமுறைகள், எம்சிஏ சுற்றறிக்கைகள் மற்றும் செபி சுற்றறிக்கைகளின் கீழ் பொருந்தக்கூடிய விதிகளுக்கு இணங்க, நிறுவனம்/ டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் ("DPs") அல்லது பங்கு மாற்ற முகவர் கேஃபின் டெக்னாலஜிஸ் லிமிடெட்டில் (RTA) மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துள்ள உறுப்பினாகளுக்கு 2022–2023 நிதி ஆண்டுக்கான அறிக்கையுடன் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு முறையில் மட்டுமே அனுப்பப்படும். வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவை நிறுவனத்தின் இணையதளமான www.fivestargroup.in மற்றும் BSE லிமிடெட்டின் www.bseindia.com மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட்டின் <u>www.nseindia.com</u> ஆகியவற்றில் கிடைக்கும்

உறுப்பினர்கள் VC/OAVM மூலம் மட்டுமே AGM இல் கலந்து கொள்ளலாம் மற்றும் பங்கேற்கலாம். VC/OAVM மூலம் AGM—ல் பங்கேற்பதற்கான செயல்முறை மற்றும் அறிவுறுத்தல்கள் AGM—ன் அறிவிப்பில் வழங்கப்படும். மூலம் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள், நிறுவனங்கள் சட்டம், 2013-ன் பிரிவு 103-ன் கீழ் குறைந்தபட்சத்தை -கணக்கிடும் நோக்கத்திற்காக கணக்கிடப்படுவார்கள். மின்னணு முறையில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்கள் டெபாசிட்டரி பங்கேற்பாளர்களுடன் தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் னப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காகித வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாதவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை RTA உடன் einward.ris@kfintech. com அல்லது https://ris.kfintech.com/clientservices/mobilereg/mobileemailreg. aspx என்ற இணைப்பை அணுகுவதன் மூலம் அவர்களின் விவரங்கணை பதிவு செய்யலாம். மாற்றாக, உறுப்பினர்கள் கேபின் நேரடியாக டெக்னாலஜிஸ் லிமிடெட் யூனிட்: ஃபைவ்–ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ் லிமிடெட். செலினியம் டவர் பி, ப்ளாட் 31 & 32, நான்க்ராம்குடா, செரிலிங்கம்பள்ளி, ஹைதராபாத் 500032 என்ற முகவரிக்கு ஐஎஸ்ஆர்–படிவத்துடன் (https://ris.kfintech.com/ இல் கிடைக்கும்) கோரிக்கை கடிதம் அனுப்பி மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், பான் கார்டின் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல் ஆகியவற்றை வழங்கி பதிவு செய்து

குறிப்பிடப்பட்டுள்ள வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களிலும் வாக்களிக்க, நிறுவனம் அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொலைதூர மின்–வாக்களிக்கும் வழங்குகிறது. தொலைதூர மின்–வாக்களிக்கும் அல்லது வருடாந்திர பொதுக்கூட்டத்தின் போது மின்னணு வாக்களிப்பைப் பயன்படுத்தி எந்தவொரு தீர்மானத்திற்கும் உறுப்பினர்கள் வாக்களிக்க விருப்பம் உள்ளது. அனைத்து உறுப்பினர்களுக்கும் வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது தொலைதூர மின்—வாக்களிக்கும் அல்லது வருடாந்திர பொதுக்கூட்டத்தி போது மின்னணு வாக்களிப்புக்கான (காகித வடிவத்தில் பங்குகளை உறுப்பினர்கள் உட்பட / அவர்களின் மின்னஞ்சல் வைத்திருக்கும் முகவரிகள் DPs/நிறுவனம்/RTA–ல் பதிவு செய்யப்படாதவர்கள் உட்பட) விரிவான செயல்முறை வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப்படும்.

ஷாலினி பாஸ்கரன் நிறுவன செயலாளர் & ஒப்புதல் அதிகாரி தேதி: ஆகஸ்ட் 19, 2023

Person Name ANNAPOORANI	Name	Numbers of Sub Broker/ Authorised Person	Address of Sub Broker/ Authorised Person
ı	ANNAPOORANI	NSE - AP0291557171	B 53 5th Floor, Tnhb 606 Ambattur,
			Anna Nagar West Thirumangalam, Chennai-600040
ARAVIND S	ARAVIND S	NSE - AP0291115451	New No 62, Ellaiyamman Koil Street, West Mambalam, Chennai-600033
ARUMUGASAMY S	ARUMUGASAMY S	NSE - AP0291431781	No 10 Second Floor, E B Colony 1st Street, Poonnaiyarajapuram,
3		BSE - AP01067301143842 MCX - 154097	Coimbatore-641001
BABU RAO	BABU RAO	NSE - AP0291522241	S 1 Srinivasa Kanna 2, Subramanya
			Nagar Main Road, Near Bazulla Flyover Kodambakkam, Chennai- 600024
BALAJI E	BALAJI E	NSE - AP0291520701	173 West Street, Kiloy Mayiladuthurai, Mayiladuthurai 609202
CHITHRA RAJAGOPAL	CHITHRA RAJAGOPAL	NSE - AP0291466501	14 Rani Annadurai Street, Manthaiveli, Raja Annamalaipuram, Chennai-600028
DEEPAKRAJ	DEEPAKRAJ	NSE - AP0291109531	Plot No 41, Vishalatchi Avenue, Kambarasampettai, Tiruchirappalli- 620101
GOWTHAM	GOWTHAM	NSE - AP0291389441 BSE - AP01067301142110 MCX - 152684	20 Chinnasamy Nagar, 2 Nd Street 2 Nd Cross, Ganapathy Coimbatore North, Coimbatore-641006
J DARWIN	J DARWIN	NSE - AP0291426231	14 3 Karuppar Kovil Street, Keeranur, Kulathur Taluka Kiranur, Pudukkottai- 622502
JANAVI	JANAVI	NSE - AP0291560661	48a Venkidusamy Street
MOORTHY	MOORTHY	MCX - 159145 NCDEX - 126350	Bungalowmedu, Near Eswariammal Kalyana Mandapam, Mettupalayam, Coimbatore-641301
K SUBHASHINI	K SUBHASHINI	NSE - AP0291117011 BSE - AP01067301126985	11 88 47 F Aanjaniyar Nagar, 9th Street Suchindrum Agasteeswaram,
			Suchindrum, Kanyakumari-629704
KANDASUBBU PALANIVELRAJA	KANDASUBBU PALANIVELRAJA	NSE - AP0291559741 BSE - AP01067301149202 MCX - 158126	Plot No 29 1st Cross Street, V G P Amudha Nagar, Maduravoyal, Tiruvallur-600095
L MOORTHY	L MOORTHY	NCDEX - 126312 NSE - AP029118791	37B, Attayampalayam, Periyar,
MANIGANDAN	MANIGANDAN	NSE - AP0291428431	Erode-638107 No 7 211, Menaga Nagar, Kovur,
K	K	NSE - AP0291117431	Kancheepuram-600122 JH Appartments 45 B Gf2, V G
T	T	NSE - AP0291117431	Sandhanammal Nagar 3rd Street, Gowrivakkam Selaiyur, Kancheepuram-600073
MURUGESAN V	MURUGESAN V	NSE - AP0291435341	Jain Nakshatra Apartments, 13th Block Fh 82 Union Road, Maduravayal Police Station Chinna Nolambur Maduravoyal, Tiruvallur-600095
N PERUMAL	N PERUMAL	NSE - AP0291418661	No 62 79 2 Muthamman Kovil Street, Ayanavaram, Chennai, Chennai- 600023
N SUBHAPRADHA	N SUBHAPRADH	NSE - AP0291466381 BSE - AP01067301145338	9 22 14th Street, Anjugam Nagar, West Kolathur Kolathur Ambattur,
D MADIMUTUU	A P MARIMUTHU	NSE - AP0291471371	Tiruvallur-600099
PWARIMUTHU	PMARIMUTHU	NSE - AP0291471371	29 Nethaji Nagar 2nd Extension. Nanjundapuram Road Coimbatore Ramanathapuram Coimbatore South. Coimbatore-641036
	Р	NSE - AP0291117061	10K2 Sanarpalayam Moolanur,
P NAVEENKUMAR	NAVEENKUMAR	MCX - 148788	
NAVEENKUMAR P SENTHIL	P SENTHIL	MCX - 148788 NSE - AP0291414321	Dharapuram Mulanur, Tiruppur, Tirupur-638106 142 Nadu Theru, Mullikkarumbur,
P SENTHIL KUMAR	P SENTHIL KUMAR	NSE - AP0291414321	Tirupur-638106 142 Nadu Theru, Mullikkarumbur. Kumaravayalur, Tiruchirapalli-620102
NAVEENKUMAR P SENTHIL	P SENTHIL	MOX - 140100	Tirupur-638106 142 Nadu Theru, Mullikkarumbur, Kumaravayalur, Tiruchirapelli-620102 Number 28 27 Lakshmipuram, Near Gangaiamman Kovil Street,
P SENTHIL KUMAR	P SENTHIL KUMAR	NSE - AP0291560541	Tirupur-638106 142 Nadu Theru, Mullikkarumbur Kumaravayalur, Tiruchirapelli-620102 Number 28 27 Lakshmipuram, Neai Gangaiamman Kovil Street Vadapalani, Chennai-600026
P SENTHIL KUMAR R PREETHI	P SENTHIL KUMAR R PREETHI	NSE - AP0291414321 NSE - AP0291560541 BSE - AP01067301150990	Tirupur-638106 142 Nadu Theru, Mullikkarumbur kumaravayalur, Tiruchirapalli-620102 Number 28 27 Lakshmipuram, Neai Gangai amman Kovii Street Vadapalani, Chennai-600026 164 Arasalai, Amman Kovii Street Arasalai Amman Kovii Near Pallur
P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH	P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH	NSE - AP0291414321 NSE - AP0291580541 BSE - AP01067301150990 NSE - AP0291422541 MCX - 153842 NSE - AP0291470471	Tirupur-638106 142 Nadu Theru, Mullikkarumbur, Kumaravayalur, Tiruchirapalii-620102 Number 28 27 Lakshmipuram, Near Gangalamman Kovil Street, Vadapalani, Chennai-600026 164 Arasalai, Amman Kovil Street, Arasalai Amman Kovil Near Pallur, Vellore-631051 2 939 Valluvar Nagar, Sitalapakkam,
NAVEENKUMAR P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN	P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN	NSE - AP0291414321 NSE - AP0291500541 BSE - AP01067301150990 NSE - AP0291422541 MCX - 153842 NSE - AP0291470471 BSE - AP01067301145392 MCX - 155761	Tirupur-638106 142 Nadu Theru, Mullikkarumbur kumaravayalur, Tiruchirapelli-620102 Number 28 27 Lakshmipuram, Neai Gangai amman Kovil Street vadapalani, Chennai-600026 164 Arasalai, Amman Kovil Street Arasalai Amman Kovil Near Pallur Vellore-631051 2 939 Valluvar Nagar, Sittalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram-600126
P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH	P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH	NSE - AP0291414321 NSE - AP0291500541 BSE - AP01067301150990 NSE - AP0291422541 MCX - 153842 NSE - AP0291470471 BSE - AP0291470471	Tirupur-638106 142 Nadu Theru, Mullikkarumbur kumaravayalur, Tiruchirapelli-620102 Number 28 27 Lakshmipuram, Neai Gangaiamman Kovil Street Vadapalani, Chennai-600026 164 Arasalai, Amman Kovil Street Arasalai Amman Kovil Near Pallur Vellore-631051 2 939 Valluvar Nagar, Sitalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram-600126
NAVEENKUMAR P SENTHIL KUWAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR S MANJULA	P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR S MANJULA	NSE - AP0291414321 NSE - AP0291500541 BSE - AP01067301150990 NSE - AP0291422541 MCX - 153842 NSE - AP0291470471 BSE - AP01067301145392 MCX - 155761	Tirupur-638106 142 Nadu Theru, Mullikkarumbur Kumaravayalur, Tiruchirapali-620102 Number 28 27 Lakshmipuram, Neai Gangai amman Kovil Street Vadapalani, Chennai-600026 164 Arasalai, Amman Kovil Street Arasalai Amman Kovil Near Pallur Vellore-631051 2939 Valluvar Nagar, Sitalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram-600126 119 6 2nd Floor, Jawaharlal Nehri 100 Feet Road, Senthil Nagar Arumbakkam, Chennai-600106 No 8 15 Krishna Nagar, 1st Street Thiru Vi Ka Nagar, Jawahar Nagar Chennai-600082
NAVEENKUMAR P SENTHIL KUWAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR	P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR	NSE - AP0291414321 NSE - AP0291560541 BSE - AP01067301150990 NSE - AP0291422541 MCX - 153842 NSE - AP0291470471 BSE - AP01067301145392 MCX - 155761 NSE - AP0291460251 NSE - AP0291460251	Tirupur-638106 142 Nadu Theru, Mullikkarumbur, Kumaravayalur, Tiruchirapelli-620102 Number 28 27 Lakshmipuram, Near Gangalamman Kovil Street, Vadapalani, Chennai-600026 164 Arasalai, Amman Kovil Street, Arasalai Amman Kovil Near Pallur, Vellore-631051 2939 Valluvar Nagar, Sittalapakkam, Kancheepuram Sithalapakkam, Kancheepuram Sithalapakkam, Kancheepuram-600126 119 6 2nd Floor, Jawaharlal Nehru 100 Feet Road, Senthil Nagar Arumbakkam, Chennai-600106 No 8 15 Krishna Nagar, 1st Street Thiru Vi Ka Nagar, Jawahar Nagar, Chennai-600082 B 603 Prince Tower, 6 Th Floor 94 Purasawalkam High Road, Opposite Abhirami Megaa Mall, Chennai-
NAVEENKUMAR P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR S MANJULA SONAL K MEHTA Sundarakumar	P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR S MANJULA SONAL K MEHTA Sundarakumar	NSE - AP0291414321 NSE - AP0291560541 BSE - AP01067301150990 NSE - AP0291422541 MCX - 153842 NSE - AP0291470471 BSE - AP01067301145392 MCX - 155761 NSE - AP0291460251 NSE - AP0291460251 NSE - AP02914701111 BSE - AP01067301142940 NSE - AP0291487191	Tirupur-638106 142 Nadu Theru, Mullikkarumbur Kumaravayalur, Tiruchirapalii-620102 Number 28 27 Lakshmipuram, Neai Gangalamman Kovil Street Vadapalani, Chennai-600026 164 Arasalai, Amman Kovil Street Arasalai Amman Kovil Near Pallur Vellors-631051 2 939 Valluvar Nagar, Sittalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram Solthalapakkam Chennai-6000106 No 8 15 Krishna Nagar, 1st Street Thiru Vi Ka Nagar, Jawahar Nagar Chennai-600082 B 603 Prince Tower, 6 Th Floor 94 Purasawalkam High Road, Opposite Abhirami Megaa Mall, Chennai-600010 4 308 Jeeva Nagar, Gandhipuram
NAVEENKUMAR P SENTHIL KUWAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR S MANJULA SONAL K MEHTA	P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR S MANJULA SONAL K MEHTA	NSE - AP0291414321 NSE - AP0291500541 BSE - AP01067301150990 NSE - AP0291422541 MCX - 153842 NSE - AP0291470471 BSE - AP01067301145392 MCX - 156761 NSE - AP0291500681 NSE - AP0291400251 NSE - AP0291400251 NSE - AP0291410111 BSE - AP01067301142940 NSE - AP0291487191 BSE - AP01067301146223	Tirupur-638106 142 Nadu Theru, Mullikkarumbur Kumaravayalur, Tiruchirapalii-620102 Number 28 27 Lakshmipuram, Neai Gangalamman Kovil Street Vadapalani, Chennai-600026 164 Arasalai, Amman Kovil Street Arasalai Amman Kovil Near Pallur Vellors-631051 2 939 Valluvar Nagar, Sittalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram Solthalapakkam Chennai-6000106 No 8 15 Krishna Nagar, 1st Street Thiru Vi Ka Nagar, Jawahar Nagar Chennai-600082 B 603 Prince Tower, 6 Th Floor 94 Purasawalkam High Road, Opposite Abhirami Megaa Mall, Chennai-600010 4 308 Jeeva Nagar, Gandhipuram
NAVEENKUMAR P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR S MANJULA SONAL K MEHTA Sundarakumar	P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR S MANJULA SONAL K MEHTA Sundarakumar	NSE - AP0291414321 NSE - AP0291560541 BSE - AP01067301150990 NSE - AP0291422541 MCX - 153842 NSE - AP0291470471 BSE - AP01067301145392 MCX - 155761 NSE - AP0291460251 NSE - AP0291460251 NSE - AP02914701111 BSE - AP01067301142940 NSE - AP0291487191	Tirupur-638106 142 Nadu Theru, Mullikkarumbur Kumaravayalur, Tiruchirapalii-620102 Number 28 27 Lakshmipuram, Neai Gangalamman Kovil Street Vadapalani, Chennai-600026 164 Arasalai, Amman Kovil Street Arasalai Amman Kovil Near Pallur Vellore-631051 2939 Valluvar Nagar, Sittalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram-600126 119 6 2nd Floor, Jawaharlal Nehri 100 Feet Road, Senthil Nagar Arumbakkam, Chennai-600106 No 8 15 Krishna Nagar, 1st Street Thiru Vi Ka Nagar, Jawahar Nagar Chennai-600082 B 603 Prince Tower, 6 Th Floor 94 Purasawalkam High Road, Opposite Abhirami Megaa Mall, Chennai-6001010 4 308 Jeeva Nagar, Gandhipuram Udumalaipottai Tiruppur, Tirupur,
NAVEENKUMAR P SENTHIL KUWAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR S MANJULA SONAL K MEHTA Sundarakumar M	P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR S MANJULA SONAL K MEHTA Sundarakumar M	NSE - AP0291414321 NSE - AP0291500541 BSE - AP01067301150990 NSE - AP0291422541 MCX - 153842 NSE - AP0291470471 BSE - AP0291470471 BSE - AP0291500681 NSE - AP0291500681 NSE - AP0291400251 NSE - AP0291400251 NSE - AP0291401111 BSE - AP01067301142940 NSE - AP0291487191 BSE - AP01067301146223 NCDEX - 126051	Tirupur-638106 142 Nadu Theru, Mullikkarumbur Kumaravayalur, Tiruchirapelli-620102 Number 28 27 Lakshmipuram, Neai Gangai amman Kovil Street Vadapalani, Chennai-600026 164 Arasalai, Amman Kovil Street Arasalai Amman Kovil Near Pallur Vellore-631051 2 939 Valluvar Nagar, Sittalapakkam, Kancheepuram Sithalapakkam, Kancheepuram 600126 119 6 2nd Floor, Jawaharlal Nehn, 100 Feet Road, Senthil Nagar, Arumbakkam, Chennai-600106 No 8 15 Krishna Nagar, 1st Street Thiru Vi Ka Nagar, Jawahar Nagar Chennai-600082 B 603 Prince Tower, 6 Th Floor 94 Purasawalkam High Road, Opposite Abhirami Megaa Mall, Chennai-600101 4 308 Jeeva Nagar, Gandhipuram udumalaipettai Tiruppur, Tirupur-642154 6th Block 7d Kences Brindavan, 175
NAVEENKUMAR P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR S MANJULA SONAL K MEHTA SUNDEEP	P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR S MANJULA SONAL K MEHTA SUNDEEP	NSE - AP0291414321 NSE - AP0291500541 BSE - AP01067301150990 NSE - AP0291422541 MCX - 153842 NSE - AP0291470471 BSE - AP0291470471 BSE - AP0291500681 NSE - AP0291500681 NSE - AP0291400251 NSE - AP0291400251 NSE - AP0291401111 BSE - AP01067301142940 NSE - AP0291487191 BSE - AP01067301146223 NCDEX - 126051	Tirupur-638106 142 Nadu Theru, Mullikkarumbur Kumaravayalur, Tiruchirapalii-620102 Number 28 27 Lakshmipuram, Neai Gangalamman Kovil Street Vadapalani, Chennai-600026 164 Arasalai, Amman Kovil Street Arasalai Amman Kovil Near Pallur Vellore-631051 2 939 Valluvar Nagar, Sittalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram Solthalapakkam Kancheepuram Solthalapakkam Kancheepuram Magar, 18 19 6 2nd Floor, Jawaharlal Nehru 100 Feet Road, Senthili Nagai Arumbakkam, Chennai-600106 No 8 15 Krishna Nagar, 18 Street Thiru Vi Ka Nagar, Jawahar Nagar Chennai-600082 B 603 Prince Tower, 6 Th Floor 94 Purasawalkam High Road, Opooste Abhirami Megaa Mall, Chennai-600010 4 308 Jeeva Nagar, Gandhipuram Udumalaipettai Tiruppur, Tirupur-642154 6th Block 7d Kences Brindavan, 175 Evr Lane P H Road Kilpauk, Kilapauk Chennai-600010 3 45 1 Keezha Street, Kodappu
NAVEENKUMAR P SENTHIL KUWAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR S MANJULA SONAL K MEHTA SUNDEEP KEDIA	P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR S MANJULA SONAL K MEHTA Sundarakumar M SUNDEEP KEDIA	NSE - AP0291414321 NSE - AP0291500541 BSE - AP01067301150990 NSE - AP0291422541 MCX - 153842 NSE - AP0291470471 BSE - AP0291470471 BSE - AP0291470471 NSE - AP0291500681 NSE - AP0291500681 NSE - AP0291400251 NSE - AP0291401111 BSE - AP01067301142940 NSE - AP0291487191 BSE - AP01067301142940 NSE - AP0291487191 BSE - AP0291487191 SSE - AP0291487191 NSE - AP0291487191	Tirupur-638106 142 Nadu Theru, Mullikkarumbur Kumaravayalur, Tiruchirapalli-620102 Number 28 27 Lakshmipuram, Neai Gangalamman Kovil Street Vadapalani, Chennai-600026 164 Arasalai, Amman Kovil Street Arasalai Amman Kovil Near Pallur Vellore-631051 2 939 Valluvar Nagar, Sittalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram Magar, 18 119 6 2nd Floor, Jawaharlal Nehru. 100 Feet Road, Senthil Nagar Arumbakkam, Chennai-600106 No 8 15 Krishna Nagar, 18 Street Thiru Vi Ka Nagar, Jawahar Nagar Chennai-600082 B 603 Prince Tower, 6 Th Floor 94 Purasawalkam High Road, Opoosite Abhirami Megaa Mall, Chennai-600010 4 308 Jeeva Nagar, Gandhipuram Udumalaipettai Tiruppur, Tirupur-642154 6th Block 7d Kences Brindavan, 175 Evrl Lane P H Road Kilpauk, Kilapauk Chennai-600010 3 45 1 Keezha Street, Kodappu Uyya kond an, Thiru ma La Somarasampettai, Tiruchirapalli-620102 B 8/E. N V V Suaare. 11th Cross
NAVEENKUMAR P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR S MANJULA SONAL K MEHTA SUNDEEP KEDIA T KEERTHANA	P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR S MANJULA SONAL K MEHTA SUNDEEP KEDIA T KEERTHANA	NSE - AP0291414321 NSE - AP0291500541 BSE - AP01067301150990 NSE - AP0291422541 MCX - 153842 NSE - AP0291470471 BSE - AP0291470471 BSE - AP0291470471 NSE - AP0291500681 NSE - AP0291500681 NSE - AP0291400251 NSE - AP0291401111 BSE - AP01067301142940 NSE - AP0291487191 BSE - AP01067301142940 NSE - AP0291487191 BSE - AP0291487191 SSE - AP0291487191 NSE - AP0291487191	Tirupur-638106 142 Nadu Theru, Mullikkarumbur Kumaravayalur, Tiruchirapalli-620102 Number 28 27 Lakshmipuram, Neai Gangalamman Kovil Street Vadapalani, Chennai-600026 164 Arasalai, Amman Kovil Street Arasalai Amman Kovil Near Pallur Vellore-631051 2939 Valluvar Nagar, Sittalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram Solithalapakkam Chennai-60010 No 8 15 Krishna Nagar, 1st Street Thiru Vi Ka Nagar, Jawahar Nagar Chennai-600082 B 603 Prince Tower, 6 Th Floor 94 Purasawalkam High Road, Opposite Abhirami Megaa Mall, Chennai-600010 4 308 Jeeva Nagar, Gandhipuram Udumalaipattai Tiruppur, Tirupur-642154 6th Block 7d Kences Brindavan, 175 evr Lane P H Road Kilpauk, Kilapauk Chennai-600010 3 45 1 Keezha Street, Kodappu Uyya kon dan, T hiru ma La Somarasampettai, Tiruchirapalli-620018 B 8/E, N V V Square, 11th Cross Thillainagar, Tiruchirapalli-firuchirapalli-620018 Plot No 86b Door No 5 515, Venus Colony 2nd Street, Senthamil Nagar
NAVEENKUMAR P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR S MANJULA SONAL K MEHTA SUNDEEP KEDIA T KEERTHANA V KARTHIKA VENKATESAN	P SENTHIL KUMAR R PREETHI R SUBRAMANIAN RAJESH DURAIRAJAN RAVIKUMAR S MANJULA SONAL K MEHTA SUNDEEP KEDIA T KEERTHANA V KARTHIKA	NSE - AP0291410111 SSE - AP0291400251 NSE - AP0291500541 SSE - AP0291500541 SSE - AP0291422541 MCX - 153842 NSE - AP0291470471 SSE - AP0291470471 SSE - AP0291500681 NSE - AP0291500681 NSE - AP0291400251 NSE - AP0291400231 NSE - AP029143141 SSE - AP0291421341 NSE - AP0291421341 NSE - AP03014000201 SSE - AP01067301109014	Tirupur-638106 142 Nadu Theru, Mullikkarumbur Kumaravayalur, Tiruchirapalli-620102 Number 28 27 Lakshmipuram, Neai Gangai amman Kovil Street Vadapalani, Chennai-600026 164 Arasalai, Amman Kovil Street Arasalai Amman Kovil Near Pallur Vellore-631051 2939 Valluvar Nagar, Sittalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram Sithalapakkam Kancheepuram-600126 119 6 2nd Floor, Jawaharlal Nehri 100 Feet Road, Senthil Nagar Arumbakkam, Chennai-600106 No 8 15 Krishna Nagar, 1st Street Thiru Vi Ka Nagar, Jawahar Nagar Chennai-600082 B 603 Prince Tower, 6 Th Floor 94 Purasawalkam High Road, Opposite Abhirami Megaa Mall, Chennai-600010 4 308 Jeeva Nagar, Gandhipurah 4 308 Jeeva Nagar, Gandhipurah 4 308 Jeeva Nagar, Gandhipurah 600010 3 45 1 Keezha Street, Kodappu Uyya kondan, 175 Evr Lane PH Road Kilpauk, Kilapauk Chennai-600010 3 45 1 Keezha Street, Kodappu Uyya kondan, Thirumala Somarasampettai, Tiruchirapalli-620102 B 8/E, N V V Square, 11th Cross Thillainagar, Tiruchirapalli-6201102

is. Any person henceforth dealing with above mention SB/AP should do so, at their own risk. Kotak ecurities Ltd. shall not be liable for any such dealing. In case of any queries for the transactions till date nvestors are requested to inform Kotak Securities Ltd. within 15 days from the date of this notification ing which it shall be deemed that there exists no queries against the above mentioned SB/AF

Kotak (Kotak Securities Limited. Registered Office: 27 BKC, C 27, G Block, Bandra Kurl Ketak Securities Complex, Bandra (E), Mumbai 400051. CIN: U99999MH1994PLC134051, Telephon lo.: +22 43360000, Fax No.: +22 67132430. Website: www.kotak.com / www.kotaksecurities.com ondence Address: Infinity IT Park, Bldg, No 21, Opp. Film City Road, A K Vaidya Marg, Malac Mumbai 400097. Telephone No: 42856825. SEBI Registration No: INZ000200137 (Member o SE, MSE, MCX & NCDEX), AMFI ARN 0164, PMS. INP000000258, and Research Analys INH000000586. NSDL/CDSL: IN-IN-DP-629-2021. Compliance Officer Details: Mr. Sandeep Gupta Cal 22 - 4285 8484, or Email: ks.compliance@kotak.com